1992 செப்டம்பர் 21]

திரு. பி. வி. இராஜேந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து கொண்டு இருப்பதற்குக் காரணமே, நமது அரசு மூன்றாவது பேக்வேர்ட் கிளாசஸ் கமிஷன் ஒன்றைப் போடாததுதான். இரண்டாவது, இரண்டாவது பிற்பட்டோர் நலக் குழு டாக்டர் அம்பாசங்கர் தலைமையிலே நியமிக்கப்பட்டதை. டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் இருக்கின்றபொழுதே அந்தக் கேபினெட் அதை நிராகரித்து, அந்தக் கிடப்பிலே போடுவோம் என்று நிறுத்திக்கூட வைத்து இருக்கின்றனர். எனவே, நாம் அதை ஒரு அளவாக எடுத்துக் கொள்ள முடியாது. மாண்புமிகு முதல்வரவர்கள் இதைப் பரிசிலித்து, மூன்றாவது பிற்பட்டோர் நலக் குழுவை ஏற்கனவே அவர்கள் ''நான் பரிசீலித்து முடிவு எடுக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்கள், உடனடியாக அப்படி ஒரு கமிஷனை அவர்கள் அமைக்க வேண்டும். அதிலே, பொருளாதாரத்தைப் பற்றி மாண்புமிகு அமைச்சரவர்கள் ஒன்றை சொன்னார்கள். பொருளாதாரம் ஒரு அளவுக்கோலாக இருக்கமுடியாது, என்று நான் நினைக்கின்றேன். இந்திய அரமைப்புச் சட்டப்படிகூட கல்வி மற்றும் சோஷியல் அன்ட் எஜுகேஷனல் என்றுதான் இருக்கிறது. மற்றும் சமூக நீதி என்றுதான் இருக்கிறது. அதையும் பின்பற்றி மூன்றாவது நலக் குழு அமைக்கப்படுமா என்று உங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோருக்கு 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு ஆணைக்கு எதிராகவும், 1989 ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள ரிட் மனு மீது தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் இது குறித்து மேற்கொண்டு பரிசீலனை செய்யப்படும். மேலும் பிற்பட்ட, மிகப் பிற்பட்டோர், சீர் மரபினர்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் இது குறித்து 3--வது குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். எனவே, 3-வது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டதும் இது குறித்து ஆராயப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 11-05

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 19 திரு. ஆர். கோடிமாரி, மாண்புமிகு பிற்பட்டோர் நலன் மற்றும் மீனளத் துறை அமைச்சர்.

19—

நாகப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம்.

*10202—திரு ஆர். கோடிமாரி :

மாண்புமிகு பிற்பட்டோர் நலன் மற்றும் மீனளத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நாகப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்போது அமைக்கப்படும்?

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார், பிற்பட்டோர் நலன் மற்றும் மீனளத்துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மீன்பிடித்துறைமுகம் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளபடியால் அங்கு மீன்பிடி விசைப்படகு களுக்குத் தங்குதள வசதி உள்ளிட்ட பிறபணிகளை மேற்கொள்ள திட்டம் தயாரிக்கட்டு மைய அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டிருக்கிறது. நிதி உதவி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஆர். கோடிமாரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய தொகுதியான நாகப்பட்டினம் துறைமுகத்தில், சுமார் 800 விசைப் படகுகளும், 1,500 கட்டு மரங்களும் உள்ளன. தற்போது மீன்பிடித் துறைமுகம் இல்லாத காரணத்தால், மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக் கிறார்கள். தாங்கள் கூறிய பதிலுரையில் அது மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினீர்கள். மீனவர்களின் இதய தெய்வமாகவும், எனது தெய்வமாகவும் விளங்கக்கூடிய மாண்பு மிகு டாக்டர் புரட்சித் தலைவியார் ஆட்சியில், உடன் மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறும் போது, மீன்பிடித் துறைமுகம் இல்லையென்று ஒரு தவறான தகவலைக் குறிப்பிட்டுள்ளார்கள். 1969 ஆம் ஆண்டு, நாகப் பட்டினத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய திட்டங்களின் கீழ், ரூ. 5.78 லட்சம் செலவில் 10 விசைப்படகுகள் நிறுத்து வதற்கான தங்குதள வசதிகளுடன் மீன்பிடித் துறைமுகம் அமைக் பட்டது. ஆனால் அங்குள்ள மீனவர்கள் படகுகளை நாகப் பட்டினம் வணிகத் துறைமுகப் பகுதியில் நிறுத்துவதால், சரக்குப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக துறைமுகத் தலை வர் தெரிவித்தார். அதன் அடிப்படையில், அந்த இடையூறை நீக்கும் வண்ணம், தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர், மீன வர்களின் மீது அக்கறை கொண்டு, ரூ. 1 கோடியே 2 லட்சம் செலவில் மதிப்பீடுகள் தயார் செய்து, மத்திய அரசின் நிதியுதவி கோரி அனுப்பியுள்ளார். நிதியுதவி கிடைக்கப் பெற்றவுடன் பணிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1992 செப்டம்பர் 21]

திரு. ஆர். கோடிமாரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் கூறியதுபோல் மீன்பிடித் துறைமுகம் இருப்பது போன்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆரம்பத்தில் சிறிய துறைமுகமாக இருந்தாலும், அது மண்மூடிக் கிடக்கின்றது. ஆகவே அரசு அந்த மண்மூடிக் கிடக்கின்ற துறைமுகத்தை, தூர்வாரி சிறந்த முறையில் அமைத்துத் தருமா என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதியுதவி கிடைக்கப் பெற்றவுடன் பணிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 20, திரு. டி. சுதர்சனம், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர்.

20—

பாலிதீன் பைகள் செய்யும் கூட்டுறவுச் சங்கங்கள்.

*9519— திரு. டி. சுதர்சனம் : மாண்புமிகு ஊரகத்தொழில் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாட்டில் பாலிதீன் பைகள் செய்யும் கூட்டுறவுச் சங்கங்கள் எத்தனை உள்ளன ?

(ஆ) அவைகள் லாபத்தில் இயங்குகின்றனவா ?

(இ) ஆம் எனில், விவரம் என்ன?

மாண்புமிகு திரு. எஸ். நாகூர் மீரான், ஊரகத் தொழில்துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ), (ஆ) மற்றும் (இ): தமிழ்நாட்டில் 16 பாலிதீன் பைகள் செய்யும் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சங்கம் நீங்கலாக, 15 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 1991–92 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பின்பு, அதிகப்படியான லாபங்களை அந்த 15 சங்கங்கள் ஈட்டியுள்ளன. ரூ. 26.53 லட்சம் லாபத்தை அந்தச்சங்கங்கள் ஈட்டியுள்ளன.

திரு. டி. சுதர்சனம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நஷ்டத்திலே இயங்குகிற அந்த ஒரு சங்கத்தையும் லாபத்திலே இயங்க வைப்பதற்கு அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.